

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நலன்புரிகள் நலன்கள் சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காண்பிக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அறிக்கை முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் எனும் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமானது என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந் நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சபையின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சபையை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் அதிகாரசபை தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் தொழில்சார் தீர்ப்பு மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்விற்கு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.
- பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்கள்கள் நியாயமாக மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக சபையின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது.

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிசெல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க அதிகாரசபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 1 இன் 21 (ஊ) பந்தியின் பிரகாரம், நிறுவனமொன்று அங்கீகரிக்கப்பட்ட பாதிட்டை வெளியிடப்பட்டுள்ள போது, பாதிடப்பட்ட மற்றும் உள்ளவாரான புள்ளிவிபரங்களின் ஒப்பீடு ஒரு மேலதிக நிதிக் கூற்றாக அல்லது தனியே நிரலொன்றாக நிதிக் கூற்றில் சமர்ப்பிக்கப்படல் அத்தியாவசியமாகும்.	அங்கீகரிக்கப்பட்ட பாதிட்டை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளவாரான புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு தனியே நிரலொன்று உள்எடக்கப்படாத போதிலும் எதிர் வரும் ஆண்டு தொடக்கம் இந்த குறைபாடு சீர்செய்வதற்கு குறித்துக் கொள்ளப்பட்டது.	இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் பிரகாரம் அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

எவ்வாறாயினும், சபை இந்த தேவைக்கு இணங்கவில்லை.

(ஆ) கடந்த ஆண்டிற்குரிய ரூபா 4,254,069 ஆன தொகைமதிப்புச் செலவுகள் மீளப்பெறப்பட்டமை, இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 3 இன் 54 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2023 ஆம் ஆண்டில் தொகைமதிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பணத்தொகையில் சேமிக்கப்பட்ட தொகை மீள சேகரிக்கப்பட்டு திறைச்சேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு 2024 ஆம் ஆண்டினுள் அரசு வருமானமாக எடுப்பதற்காக இரு காசோலைகள் ஊடாக திறைச்சேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு மீள செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகை கடந்த ஆண்டிற்குரியது என்பதனால் ஆண்டின் மிகை/ பற்றாக்குறையில் சீர் செய்யப்பட்டுள்ளது.	மேற்படி
--	--	---------

1.5.2 கணக்கீட்டு கொள்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு நலன்புரிகள் நலன்கள் சபையின் அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு தொடர்புடைய ரூபா 375,122,825 ஆன பொறுப்புக்கள் நிலவிய போதிலும் நிதிக் கூற்றுக்களில் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	அமைப்பினுள் நிலவிய குறைபாடொன்றின் காரணத்தினால் ஒரு தடைவ திருப்பி அனுப்பப்பட்ட கணக்கிற்கு மீண்டும் பணம் அனுப்புவதில் சிக்கல் நிலவியது. திறைச்சேரியிடமிருந்து தொடர்ச்சியாக உப கட்டுநிதி பெற்றுக் கொள்ளப்பட்டு இந்த அஸ்வெசும கொடுப்பனவு செலுத்தப்படுவதனால் காசு அடிப்படையில் கணக்குகள் தயாரிக்கப்படும். அதனால் மாதாந்த செலவு அறிக்கைகள் மட்டும் நிதி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன் செலுத்தப்பட வேண்டிய பொறுப்புக்கள் அறிக்கைகளும் நிதி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	கணக்கு காலப்பகுதிக்குரிய பொறுப்புக்கள் நிதிக் கூற்றுக்களில் கணக்கு செய்யப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 21,406,896 ஆன மிகையாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 20,751,771 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 42,158,667 ஆன முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பெறப்படுகின்ற மானியம் அதிகரித்தமை காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் மற்றும் அதற்கு முன்னைய ஆண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வானது அதிகரிக்கின்ற அல்லது குறைகின்ற சதவீதத்துடன் பின்வருமாறு காட்டப்படுகின்றது.

வருமானம்/ செலவுகள்	2024	2023	அதிகரிப்பு/ குறைவு (ரூ)	அதிகரிப்பு/ குறைவு சதவீதம் (%)
அரசாங்க மானியங்கள்	186,457,668,058	52,283,907,500	134,173,760,558	257
தனியார் சம்பளங்கள் கூலிகள் ஏனைய செயற்பாட்டு செலவினம் நலன்புரி கொடுப்பனவு	27,168,411	10,747,499	16,420,912	153
	20,036,614	404,669,272	(384,632,658)	(95)
	186,389,056,137	51,889,242,500	134,499,813,637	259

(அ) கடந்த ஆண்டின் யூலை மாதம் தொடக்கம் 6 மாதங்களுக்கு மட்டுமே அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டில் சனவரி தொடக்கம் திசம்பர் வரையில் 12 மாதங்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமையினால் அரசாங்க மானியங்கள் மற்றும் அஸ்வெசும செலவு 257 சதவீதினால் மற்றும் 259 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

(ஆ) 2023 ஆம் ஆண்டிற்கு இணையாக 2024 ஆம் ஆண்டில் பதவியினரின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 13 இனாலும் உள்ளவாரான எண்ணிக்கை 18 இனாலும் அதிகரித்திருந்தமையினால் மீளாய்வாண்டின் தனியார் சம்பளங்கள் கூலிகள் செலவினம் சுமார் 153 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

2023 ஏப்ரல் 21 திகதிய 2328/13 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி பத்திரிக்கையின் பிரகாரம், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முன்மொழிவுத் திட்டம் 2023 யூலை 01 ஆம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம், நலன்புரிகள் நலனாளிகள் சமூக குழுக்கள் மற்றும் அவர்களுக்காக முன்மொழியப்பட்ட மாதாந்த நலன்கள் கொடுப்பனவு மற்றும் உள்ளவாரான கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்கள் காட்டப்பட்டுள்ளன.

(அ)	நலன்புரி நலன்கள் செலுத்தப்படுகின்ற சமூகப் பிரிவினர்	நலன்புரிகள் நலனாளிகள்/ குடும்ப எண்ணிக்கை	ஒரு குடும்ப அலகிற்காக முன்மொழியப்பட்ட நலன்புரிகள் நலன்கள் பொதுப்பனவு (ரூ.)
	-----	-----	-----
	இடைநிலை	400,000	2,500
	2023 திசெம்பர் 31 ஆம் திகதி வரை பாதிக்கப்பட்ட	400,000	5,000
	2024 மார்ச் 31 ஆம் திகதி வரை வறிய	800,000	8,500
	2023 யூலை 01 ஆம் திகதி தொடக்கம் 03 ஆண்டுகள் வரை மிகவும் வறுமை	400,000	15,000
	2023 யூலை 01 ஆம் திகதி தொடக்கம் 03 ஆண்டுகள் வரை		

* குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2 இற்கு குறையும் சந்தர்ப்பங்களில் மேற்படி கொடுப்பனவில் பாதி மட்டுமே செலுத்தப்படுகின்றது.

(ஆ) மாற்றுத்திறனாளிகள், அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளிகள், முதியோர்களுக்கான உதவித்தொகை பெறுவோருக்கான கொடுப்பனவுகள் பின்வருமாறு ஆகும்.

	நலன்புரி நலன்கள் கொடுப்பனவு பெறுகின்ற சமூகப் பிரிவினர்	தற்போது நலன்புரிகள் நலன்கள் பெறுகின்ற நபர்களின் எண்ணிக்கை	குடும்ப அலகிற்குரிய நபர்களின் எண்ணிக்கை தோராயமாக	மாதாந்த நலன்புரிகள் நலன்கள் கொடுப்பனவு (ரூ.)
(i)	உதவி பெறுகின்ற மாற்றுத்திறனாளிகள்	72,000	21,000	5,000
(ii)	சிறுநீரக உதவித்தொகை பெறுபவர்கள்	39,150	19,500	5,000
(iii)	முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள்	416,667	250,000	2,000

மேற்படி அட்டவணையில் கொடுப்பனவுகளை பெறும் குடும்ப அலகைச் சேர்ந்தவர்கள், மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நலன்கள் பெறுகின்ற குடும்ப அலகினுள் உள்ளடக்கப்படுகின்றமையினால், கொடுப்பனவுகள் மேற்கொள்ளும் போது மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள கொடுப்பனவிற்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனவும் சேர்க்கப்பட்டு கொடுப்பனவு செய்யப்படுகின்றது.

(இ) 2023 யூலை தொடக்கம் திசெம்பர் மாதம் வரை அஸ்வெசும நலன்களாக ரூபா 51,889 மில்லியன் தொகை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்காக ரூபா 145,590 மில்லியன் தொகை குறைந்த வருமானம் பெறுவர்களுக்காகவும் ரூபா 9,820 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூபா 20,665 முதியோர் உதவி கொடுப்பனவாகவும் ரூபா 26 மில்லியன் 100 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு நிதி நலன்களாகவும் ரூபா 3,640 மில்லியன் சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி உதவியாகவும் ரூபா 6,647 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களுக்காகவும் ஏறக்குறைய 1.6

மில்லியன் தொகை பயனாளி அலகுகளுக்கும் செலுத்தப்பட்டது. அதன் பிரகாரம் 2023 யூலை தொடக்கம் 2024 திசம்பர் வரை செலுத்தப்பட்ட மொத்த நலன்களின் பெறுமதி ரூபா 238,277 ஆகும்.

3.1 செயற்பாட்டுச் செயற்திறனின்மைகள்

நலன்புரிகள் நலன்கள் சட்டத்தின் பிரகாரம், அனைத்து நலன்புரிகள் நலன்கள் கொடுப்பனவிற்காக தேவையான சட்டரீதியான அடிப்படைக் கட்டமைப்பை வகுப்பதற்காகவும், அந்த நலன்களை பெறுவோரை அடையாளம் காணக்கூடிய ஒரு வெளிப்படையான தெரிவு செயல்முறையை உருவாக்குவதற்காகவும், அந்த நலன்கள் முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் மற்றும் அத்தொடர்பான அல்லது அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கும் 2002 இன் 24 ஆம் இலக்க நலன்புரிகள் நலன்கள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டத்தின் பணிகள் நிறைவேற்றுவதற்கு நலன்புரிகள் நலன்கள் சபையின் சட்டத்தின் 03 ஆம் பிரிவின் பிரகாரம் 2016 ஆம் திகதி நிறுவப்பட்டது.

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் செயலாற்றல் அறிக்கையின் பிரகாரம், 43,703 அஸ்வெசும நலனாளிகள் வங்கி கணக்குகள் இல்லாமையின் காரணத்தினால் அவர்களுக்குரிய நிதி கிடைக்கப்பெறவில்லை. இதன் விளைவாக, தகமையுடைய நலனாளிகளுக்கு அவர்களுக்கு உரித்தான நலன் பெற்றுக் கொள்வதற்கு அல்லது இழப்பதற்கு நேரிடுமென அவதானிக்கப்பட்டது. இந்த சிக்கல் தீர்ப்பதற்காக சபை 2025 யூன் மாதம் வரையிலும் பொருத்தமான பொறிமுறையை நிறுவி நடைமுறைப்படுத்தவில்லை.	வங்கி கணக்குகளை திறக்காத நலனாளிகளுக்கு கணக்குகளை திறப்பதற்கு பல சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 31 திகதிக்கு முன்னர் கணக்குகள் திறக்கப்பட வேண்டுமெனவும் விசேட காரணமின்றி அவ்வாறு திறக்காத நலனாளிகளின் நலன்கள் தேவையில்லை எனக் கருதி இடைநிறுத்தப்படும் எனவும் தொடர்புடைய நலனாளிகளுக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்கள் இரட்டிப்பாதல், நலன்கள் நிராகரிக்கப்படுதல், நலனாளிகள் குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு செல்லுதல் போன்ற பல்வேறு காரணங்களால் கணக்குகள் திறக்கப்படாத பிரிவினரும் இவர்கள் இடையே காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.	அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க, தகமையுடைய நபர்களுக்கு நலன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.2 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல்வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நலனாளிகளுக்கு அனுப்பப்பட்ட அஸ்வெசும நலன் தொகை முறையே ரூபா 72,013,750 மற்றும் ரூபா 285,777,346 பல்வேறு காரணங்களால் மீண்டும்	அஸ்வெசும குடும்பங்களுக்கு செலுத்தப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட குடும்பங்களின் நலன்களில் ஒரு பகுதி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் குழுவொன்றினால் மேல் நடவடிக்கைகள் மேற்	நலன்கள் உரித்துடைய அனைத்து தரப்பினருக்கும் நலன்கள் குறித்த காலப்பகுதியினுள் பகிரந்தளிப்பதற்கு

திருப்பி
அனுப்பப்பட்டுள்ளதுடன்,
குறித்த சீர்திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு 2025 மே
15 ஆம் திகதி வரையிலும்
நலன் தொகை
நலனாளிகளுக்கு
பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கவில்
லை.

கொள்ளப்பட்டு வருகின்றது.

நடவடிக்கை
எடுக்கப்படல்
வேண்டும்.

3.3 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
சபையின் அங்கீகரிக்கப்பட்ட 49 பதவிகளில் சிரேஷ்ட நிலையில் 9 பதவிகள் மற்றும் மூன்றாம் நிலையில் 03 பதவிகளுமாக 21 பதவிகள் வெற்றிடங்களாக காணப்பட்டது. வெற்றிடமான பதவிகள் நிரப்பப்படுவதற்கு சபை 2025 யூன் 11 ஆம் திகதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மூன்றாம் நிலையில் அமைப்பு நிர்வாக உத்தியோகத்தர், அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர், இரண்டாம் நிலையில் 04 அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளில் 03 மற்றும் முதன்மை நிலையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பதவிகளில் 03 பதவிகள் வீதம் 2024.12.31 இல் உள்ளவாறு வெற்றிடங்களாகவிருந்தது. எனினும் தற்போது அமைப்பு நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பதவிகள் 03 இற்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 02 ஓட்டுநர் பதவிகளுக்காகவும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.	போதுமான பதவியினர் பேணிச் செல்வதற்கு முடிந்த வகையில் ஆட்சேர்க்கப்படுவதற்கு அல்லது தேவையான பிரகாரம் பதவியணி திருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.